1979 பிப்ரவரி 12]

வரிசை எண்ணும் மாவட்டமும்.		பரப்பு (ஹெக்டேரில்)	உற்பத்தி (டன்னில்)
(1)		(2)	(3)
11 இராமநாதபுரம்	.. ..	895	8,590
12 திருநெல்வேலி	.. .. ..	1,900	27,080
13 நீலகிரி	.. ..	8	80
14 கன்னியாகுமரி	.. .. ..	1,652	28,080
மொத்தம்	..	33,918	5,21,270

இணைப்பு XVI

[......289—ம் பக்கத்திலுள்ள உடுக்குறியிடாத வினா எண் 461-க்கான விடையைக் காண்க].

1977–78-ம் ஆண்டில் விவசாய நாணயச் சங்கங்களால் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட குறுகிய காலக் கடன்களின் விவரம் :—

தொடர் எண்ணும் மத்திய கூட்டுறவு வங்கியின் பெயரும்		கடன் வழங்கப் பட்ட உறுப்பினர் களின் எண்ணிக்கை.	வழங்கப் பட்ட தொகை
(1)		(2)	(3)
			(ரூபாய் இலட்சத்தில்)
1 சேலம்	.. .. ..	99,277	1,426·86
2 புதுக்கோட்டை	.. ..	23,062	345·69
3 காஞ்சிபுரம்	.. ..	32,945	657·35
4 மதுரை	.. .. ..	97,599	1,324·16

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

தொடர் எண்ணும் மத்திய கூட்டுறவு வங்கியின் பெயரும்.	கடன் வழங்கப்பட்ட உறுப்பினர் களின் எண்ணிக்கை.	வழங்கப் பட்ட தொகை.
(1)	(2)	(3)
		(ரூபாய் லட்சத்தில்)
5 கும்கோணம்	1,04,169	1,497·48
6 திருச்சிராப்பள்ளி	92,211	1,146·81
7 தென்னாற்காடு	60,358	856·67
8 திருநெல்வேலி	40,265	365·24
9 தஞ்சாவூர்	69,875	821·13
10 கன்னியாகுமரி	40,542	247·11
11 கோயம்புத்தூர்	61,158	1,262·60
12 நீலகிரி	13,236	227·71
13 தருமபுரி	15,246	225·16
14 இராமநாதபுரம் ..	81,800	809·01
15 வட ஆற்காடு	60,919	855·71
மொத்தம் ..	8,92,662	12,068·59

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY சட்டமன்றப் பேரவை வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS